



வினாக்கள்?

1. காதலுக்கும் காமத்திற்கும்

காதல் என்பது ஒரு அபரிமிதமான நேசம். ஒரு இளைஞனும், யுவதியும் விரும்பினால் அதுமட்டுமே காதல் என நம் மனதில் வரேனறிவிட்டது. தாய்க்கும், மகனுக்கும் உள்ள பாசமும் காதல்தான்; தந்தைக்கும் மகனுக்கும் உள்ள பாசமும் காதல்தான்;

சகோதரன் சகோதரிக் குமிடையேயான நேசமும், கணவன் மனைவிக் கிடையேயான நேசமும் காதல்தான். ஆனால் இங்கே நாம் இந்த உன்னதமான காதலைப் பற்றிப் பேசுவரவில்லை.

காதல் என்ற பெயரில் அனாச்சாரம் செய்பவர்களைப் பற்றிப் பேச வந்துள்ளோம். இன்றைய காதல் தத்துவம் என்னவெனில், 'காதலுக்காகக் கண்கள் இல்லையாம்!', "கண்டதும் காதல் பத்திக்கும்", "பார்க்காமலே காதல் (By cellphone), ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் ஏதோ chemistry workout ஆகும். அதுதான் காதலாம்! அதற்குப் பெயர் காதல் இல்லை, காமம்!

காதலுக்கும், காமத்திற்கும் வித்தியாசம் தெரியாத உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

"தவறான கண்பார்வையிலே கண்கள் செய்யும் விபச்சாரம்" என நபி ஸல்லல்லாஹு அலஹி வஸல்லம் அவர்கள் கறினார்கள். "இரு மனங்கள் இணையும் திருமணங்கள்





